



# பொன் வித்யாஷ்ரம் குழுமப் பள்ளிகள்

வகுப்பு - VI தமிழ்

இயல் -1 இன்பத்தமிழ்

I. குறுவினாக்கள் :

1. பாரதிதாசன் தமிழுக்குச் சூட்டியுள்ள பெயர்கள் யாவை?

அமுதம், நிலவு, மணம் போன்றவை பாரதிதாசன் தமிழுக்குச் சூட்டியுள்ள பெயர்களாகும்.

2. நீங்கள் தமிழை எதனோடு ஒப்பிடுவீர்கள்?

இளமைக்கு காரணமான பால் போன்றது.

புலவர்களுக்குக் கூர்மையான வேல் போன்றது.

உயர்விற்கு எல்லையாகிய வானம் போன்றது.

சோர்வை நீக்கும் தேன் போன்றது.

அறிவுக்குத் துணை கொடுக்கும் தோள் போன்றது.

கவிதைக்கு வைரம் போன்ற உறுதிமிக்க வாள் ஆகும்.

II. சிறுவினாக்கள்:

1. இன்பத்தமிழ் பாடலில் உங்களுக்குப் பிடித்த அடிகள் இரண்டினை எழுதுக.

"தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் - இன்பத்

தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!"

தமிழ் நம் அறிவுக்குத் துணை கொடுக்கும் தோள் போன்று உள்ளது.

தமிழ் நம் கவிதைக்கு வைரம் போன்ற உறுதி மிக்க வாளாக உள்ளது.

2. விளைவுக்கும் நீருக்கும் உள்ள தொடர்பு யாது?

நீரின்றி வேளாண்மை நடைபெறாது .

நீரின்றி விளைவில்லை அறுவடையில்லை, அதுபோல சமூகத்தின் வளர்ச்சிக்கு தமிழ் மொழி உதவுகிறது.

செய்யுள் - தமிழ்க்கும்மி

I. குறுவினாக்கள் :

1. தமிழ் மொழியின் செயல்களாகக் கவிஞர் கூறுவன யாவை?

தமிழ் மொழியானது.

- பொய்யை அகற்றும்.
- மனத்தின் அறியாமையை அகற்றும்.
- அன்புடைய பலருக்கு இன்பம் தரும்.
- உயிர் போன்ற உண்மையை ஊட்டும்.
- இந்த உலகம் சிறந்து வாழ்வதற்கான வழிகளைக் காட்டும்.

## 2. செந்தமிழின் புகழ் எங்கெல்லாம் பரவ வேண்டும் என்று கவிஞர் கூறுகிறார்?

தமிழ் மொழியானது இப்புவியின் எட்டுத்திசைகளிலும் பரவ வேண்டும் என்று கவிஞர் கூறுகிறார் .

### II. சிறு வினாக்கள்:

#### 1. கால வெள்ளத்தை எதிர்த்து நிற்கும் மொழி தமிழ் என்று கவிஞர் கூறுவதன் காரணம் என்ன?

- பல நூறு ஆண்டுகளைக் கண்டது தமிழ்மொழி.
- அறிவு ஊற்றாகிய பல இலக்கிய நூல்களைக் கொண்டது தமிழ்மொழி.
- பெரும் கடல் சீற்றங்கள், கால மாற்றங்கள் ஆகிய எவற்றாலும் அழியாமல் நிலைத்திருக்கும் மொழி என்று கூறுவதன் வாயிலாக கால வெள்ளத்தை எதிர்த்து நிற்கும் மொழி தமிழ் என்று கவிஞர் கூறுகிறார்.

#### 2. தமிழ்க் கும்மி பாடலின் வழி நீங்கள் அறிந்து கொண்டவற்றை உம் சொந்த தருக.

- தமிழ் மொழியானது எட்டுத்திசைகளிலும் பரவியுள்ளது.
- பல நூறு ஆண்டுகளைக் கடந்து நிற்கும் மொழி தமிழ்.
- அறிவு ஊற்றாகிய நூல்கள் பலவற்றைக் கொண்ட மொழி தமிழ்.
- கடல் சீற்றங்களாலும் கால மாற்றங்களாலும் அழியாமல் நிலைத்திருக்கும் மொழி.
- பொய்யை அகற்றி, மனத்தின் அறியாமையை நீக்கி, அனைவருக்கும் இன்பம் தரும் பாடல்கள் நிறைந்த மொழி.
- உயிர் போன்ற உண்மையை ஊட்டி, உயர்ந்த அறத்தை தரும் மொழி, இந்த உலகம் சிறந்து வாழ்வதற்கான வழிகளைக் காட்டும் மொழி.

### உரைநடை: வளர்தமிழ்

#### I. குறுவினாக்கள்:

##### 1. தமிழ் மூத்த மொழி எனப்படுவது எதனால்?

- இலக்கியம் தோன்றிய பிறகே அதற்குரிய இலக்கண விதிகள் தோன்றியிருக்க வேண்டும்.
- தொல்காப்பியம் தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான நூல், அப்படி என்றால் அதற்கும் முன்னதாகவே தமிழில் இலக்கிய நூல்கள் இருந்திருக்க வேண்டும்.
- இதனால் தமிழ் மிகவும் தொன்மையான மூத்தமொழி என்பதை உணரலாம்.

##### 3. நீங்கள் அறிந்த தமிழ்க் காப்பியங்களின் பெயர்களை எழுதுக.

- சிலப்பதிகாரம்
- மணிமேகலை.
- சீவகசிந்தாமணி.
- வளையாபதி.
- குண்டலகேசி,

## II. சிறு வினாக்கள்:

### 1. அஃறிணை, பாகற்காய் என்னும் சொற்களின் பொருள் சிறப்பு யாது?

- உயர்திணையின் எதிர்ச்சொல் தாழ்திணை என அமைய வேண்டும். ஆனால் தாழ்திணை என்று கூறாமல் அஃறிணை (அல் + திணை உயர்வு அல்லாத திணை) என்று பெயர் இட்டனர் முன்னோர்.
- பாகற்காயைக் கசப்புக்காய் என்று கூறாமல், இனிப்பு அல்லாத காய் பாகற்காய் (பாகு + அல் + காய்) என வழங்கினார்.
- இவ்வாறு பெயரிடுவதிலும் சீர்மை மிக்கது தமிழ் மொழி.

### 2. தமிழ் இனிய மொழி என்பதற்கான காரணம் தருக.

- தமிழ் இலக்கியங்கள் பலவும் இனிமையானவை
- ஓசை இனிமை, சொல் இனிமை, பொருள் இனிமை கொண்டவை.
- அதனால் தான் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" என்று தமிழ் மொழியின் இனிமையைப் பாடுகிறார் பாரதியார்.

### 3. தமிழ் மொழியின் சிறப்புக் குறித்து ஐந்து வரிகளில் எழுதுக:

- தமிழ் மொழி என்றும் இளமையானது.
- தமிழ்மொழி எளிமையானது; இனிமையானது; வளமையானது;
- தமிழ் மொழி காலத்திற்கேற்பத்தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்வது.
- தமிழ் மொழி நினைக்கும் போதே நெஞ்சில் இனிப்பது; நம் வாழ்வைச் செழிக்கச் செய்வது.

## துணைப்பாடம் - கனவு பலித்தது

### 1. தமிழின் முப்பெரும் பிரிவுகள் யாவை ?

இயல், ஓசை, நாடகம் என்பன தமிழின் முப்பெரும் பிரிவுகள் ஆகும்.

### 2. அறிவியல் செய்திகளை நாம் எதன் வாயிலாக அறிகிறோம் ?

அறிவியல் செய்திகளை நாம் தமிழ் இலக்கியங்கள் வாயிலாக அறிகிறோம்.

### 3. இன்சுவையின் கனவு யாது ?

இன்சுவையின் கனவு அறிவியல் ஆய்வாளர் ஆவதாகும்.

### 4. இன்சுவை எங்கு பணியில் சேரவேண்டும் என்று கூறினாள்?

இன்சுவை 'சதீஷ்தவான்' விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் பணியில் சேர வேண்டும் என்று கூறினாள்.

### 5. தொல்காப்பியர் கூறிய அறிவியல் உண்மை யாது ?

தொல்காப்பியர் தமது தொல்காப்பிய நூலில் இவ்வுலகம் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐந்தும் கலந்தது என்று கூறினார்.

## 6. தமிழில் பயின்ற அறிவியல் அறிஞர்கள் யாவர்?

தமிழில் பயின்ற அறிவியல் அறிஞர்கள்:

- நமது முன்னாள் குடியரசு தலைவர் திரு ஆ . ப. ஜே. அப்துல்கலாம் அவர்கள்
- இஸ்ரோ அறிவியல் அறிஞர் திரு. மயில் சாமி அண்ணாதுரை அவர்கள்.
- இஸ்ரோவின் தலைவர் திரு. சிவன் அவர்கள்.

## 7. அறிவியல் செய்திகளை உணர்த்தும் பழந்தமிழ் இலக்கியங்கள் யாவை?

அறிவியல் செய்திகளை உணர்த்தும் பழந்தமிழ் இலக்கியங்கள்:

1. முல்லைப்பாட்டு
2. கார்நாற்பது
3. பரிபாடல்
4. திருப்பாவை
5. திருக்குறள்

## 8. கனவு பலித்தது என்ற இப்பாடத்தின் கருத்து யாது ?

'கனவு பலித்தது, என்ற இப்பாடம் தமிழாலும் தமிழராலும் எந்தத் துறையிலும் எதையும் சாதிக்க முடியும் என்ற மையக் கருத்தை உணர்த்துகிறது.

**இலக்கணம்**

**தமிழ் எழுத்துகளின் வகையும் தொகையும்**

### 1. நிரப்புக:

1. தமிழ் மொழியின் இலக்கண வகைகள் **ஐந்து**
2. ஒலி வடிவமாக எழுதப்படுவதும் வரி வடிவமாக எழுதப்படுவதும் **எழுத்து** எனப்படும்
3. இயல்பாகக் காற்று வெளிப்படும்போது **உயிர் எழுத்துகள்** பிறக்கின்றன.
4. உயிர் குறில் எழுத்துகள் மொத்தம் **ஐந்து** ( அ,இ,உ,எ,ஓ)
5. உயிர் நெடில் எழுத்துகள் மொத்தம் **ஏழு** (ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ, ஔ)
6. மெய் என்பது **உடல்** எனப் பொருள்படும்.
7. ஒரு முறை கண் இமைக்கவோ, ஒரு முறை கை நொடிக்கவோ ஆகும் கால அளவு **மாத்திரை** எனப்படும்.
8. மெய் எழுத்துகள் மொத்தம் **பதினெட்டு** (க் - ண்)
9. மெய்எழுத்துகள் பதினெட்டுடன் உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் சேர்வதால் தோன்றுபவை **உயிர்மெய் எழுத்துகள்** ஆகும்.
10. தமிழ் மொழியில் உயிர், மெய், உயிர்மெய் தவிர தனி எழுத்து **ஆய்த** எழுத்தாகும்.
11. மெய் எழுத்துகளை **மூன்று** வகையாகப் பிரிப்பர்
12. வல்லின மெய்கள் **க,ச,ட,த,ப்,ற்**
13. மெல்லின மெய்கள் **ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்**

14. இடையின மெய்கள் ய், ர, ல், வ், ழ் ள்

15. உயிர்க்குறில் உயிர் மெய்க்குறில் இவற்றை ஒலிக்கும் காலஅளவு 1 மாத்திரை.

16. உயிர் நெடில், உயிர்மெய் நெடில் இவற்றை ஒலிக்கும் காலஅளவு 2 மாத்திரை

17. மெய் எழுத்துகளை ஒலிக்கும் காலஅளவு 1/2 மாத்திரை

18. ஆய்த எழுத்தை ஒலிக்கும் காலஅளவு 1/2 மாத்திரை

II. உதாரணம் தருக :

1. இரண்டு மாத்திரை அளவுள்ள ஒரெழுத்துச் சொல் பூ
2. ஆய்த எழுத்து இடம் பெறும் இரண்டரை மாத்திரை அளவுள்ள சொல் எஃகு
3. இடையின எழுத்து இடம் பெறும் உடலை குறிக்கும் சொல் மெய்
4. ஐந்து மாத்திரை அளவுள்ள ஒரு சொல் காவேரி
5. உயிர் எழுத்தில் தொடங்கும் இரண்டு மாத்திரை அளவுள்ள சொல் இடி

III. கூறியவாறு செய்க :

1. கீழ்க்காணும் சொல்லின் மாத்திரை அளவை எழுதுக

$$\text{கண்ணன்} = 1 + 1/2 + 1 + 1/2 = 3$$

2. அடிக்கோடிட்ட எழுத்தை இரண்டு மாத்திரை அளவாக மாற்றி புதிய சொல் உருவாக்குக

$$\text{கல்} = \text{கால்}$$

3. பின்வரும் அடிக்கோடிட்ட எழுத்தை மாற்றி தகுந்த வல்லின எழுத்தை இட்டு உண்கலம் குறித்த சொல்லாக மாற்று

$$\text{தண்டு} = \text{தட்டு}$$

4. அடிக்கோடிட்ட எழுத்தை ஒரு மாத்திரை அளவாக மாற்றி எழுதுக

$$\text{வானம்} = \text{வனம்}$$

5. கீழ்க்காணும் அடிக்கோடிட்ட இடத்தில் தகுந்த உயிரெழுத்தை இட்டு பாலினத்தை குறிக்கும் சொல்லை எழுதுக

$$\text{கண்} = \text{ஆண்}$$

## விடுமுறை விண்ணப்பம்

உனது வகுப்பாசிரியருக்கு இரண்டு நாட்கள் விடுமுறை வேண்டி விடுப்புக் கடிதம் ஒன்றை எழுதுக

சென்னை - 600 087  
02.04.2024

### அனுப்புநர் :

ஜான்வி அனிஷ்,  
ஆறாம் வகுப்பு 'அ' பிரிவு,  
பொன்வித்யாஷ்ரம் குழுமப் பள்ளி, வளசரவாக்கம்,  
சென்னை. :600 087.

### பெறுநர் :

வகுப்பு ஆசிரியை அவர்கள்,  
ஆறாம் வகுப்பு 'அ' பிரிவு,  
பொன்வித்யாஷ்ரம் குழுமப் பள்ளி,  
வளசரவாக்கம்,  
சென்னை. :600 087.

### பொருள் :

இரண்டு நாட்கள் விடுமுறை வேண்டி விண்ணப்பம்

மதிப்பிற்குரிய அம்மா,

வணக்கம், என் மாமாவின் திருமணம் மதுரையில் நடைபெற உள்ளது. அதனால், நானும் பெற்றோர்களுடன் திருமணத்திற்குச் செல்கிறேன். எனவே எனக்கு இரண்டு நாட்கள் (15.04.2024,16.04,2024) விடுமுறை அளிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு  
தங்கள் பணிவுடைய மாணவி  
ஜான்வி அனிஷ்.

### உறைமேல் முகவரி

வகுப்பு ஆசிரியை அவர்கள்,  
ஆறாம் வகுப்பு 'அ' பிரிவு  
பொன்வித்யாஷ்ரம் குழுமப்பள்ளி  
வளசரவாக்கம்,  
சென்னை. :600 087